



Ministry of Health & Family Welfare
Government of India

Provisional Certificate for COVID-19 Vaccination - 1st Dose

Beneficiary Details

Beneficiary Name / பலனாளியின் பெயர்

U.Mangaleshwaran

Age / வயது

35

Gender / பாலினம்

Male

ID Verified / அடையாளச் சான்று

Driver's License # TN65Z20140004878

Unique Health ID (UHID)

Beneficiary Reference ID

31573723212561

Vaccination Details

Vaccine Name / தடுப்பூசியின் பெயர்

COVISHIELD

Date of Dose / டோஸ் வழங்கப்பட்ட தேதி

15 Mar 2021 (Batch no. 4120Z015)

Next due date / அடுத்த நிலுவைத் தேதி

Between 12 Apr 2021 and 10 May 2021

Vaccinated by / தடுப்பூசியை வழங்கியவர்

Muthupoongudi

Vaccination at / தடுப்பூசி வழங்கப்பட்ட இடம்

Peraiyur Upgraded CCP, Paramakudi, Tamil Nadu

“மருந்து மற்றும் மனவறுதியுடன்


Together, India will defeat
COVID-19”

- பிரதம மந்திரி

In case of any adverse events, kindly contact the nearest Public Health Center/
Healthcare Worker/District Immunization Officer/State Helpline No. 1075

ஏதேனும் எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டால், தயவு செய்து அருகாமையிலுள்ள பொது
சுகாதார மையம் / ஆரோக்கியப் பராமரிப்புப் பணியாளர் / மாவட்ட தடுப்பூசி அலுவலர் /
மாநில உதவி எண். 1075ஐ தொடர்பு கொள்ளவும்.

COWIN
Winning Over COVID



This is a secure QR code. For further details, please visit
<https://verify.cowin.gov.in>